

01. இறுதிக் கணக்குகள் ஒன்றின் நோக்கம் என அழைக்கப்படுவது யாது?
1. தேறிய இலாபம் அல்லது தேறிய நட்டத்தை எடுத்துக் காட்டுதல்.
 2. மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டத்தை எடுத்துக் காட்டுதல்.
 3. நிறுவனப் பெறுபேற்றை பொழிப்பாக்கிக் காட்டுதல்.
 4. வருமானங்களையும் செலவினங்களையும் ஒப்பிட்டுக் காட்டுதல்
 5. நிறுவனத்தின் சொத்துக்கள் பொறுப்புக்களை வகைப்படுத்திக் காட்டுதல் (.....)
02. கொள்வனவு திரும்பல்களை பதிவுதற்கான மூல ஆவணம் ஆரம்ப பதிவேடு என்பவை
1. வரவுத்தாள், விற்பனை நாளேடு
 2. செலவுத்தாள், விற்பனை நாளேடு
 3. வரவுத்தாள், கொள்வனவு நாளேடு
 4. செலவுத்தாள், கொள்வனவுத் திரும்பல்
 5. வரவுத்தாள், கொள்வனவுத் திரும்பல் (.....)
03. விற்பனைப் பட்டியல் வாடிக்கையாளருக்கு சமர்ப்பித்த வேளையில் விற்பனையானது ஒரு வருமானமாக இனங்காணப்படுகின்றது. இதற்கு அடிப்படையாக அமையும் எண்ணக்கரு
1. கைத்தொழில் எண்ணக்கரு
 2. தொடர்ந்து செல்லும் எண்ணக்கரு
 3. இணைத்தல் எண்ணக்கரு
 4. வெளிப்படுத்தல் எண்ணக்கரு
 5. பொருண்மை எண்ணக்கரு (.....)
04. கீழே தரப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் எது இரண்டு ஐந்தொகைத் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கு இடையிலான நிதி நிலைமை மாற்றத்தினை அறிவதற்குத் தயாரிக்கப் படுகின்றது.
- A. கிரயக்கூற்று
 - B. வருமானக்கூற்று
 - C. காசுப்பாய்ச்சல்
 - D. உற்பத்திக்கணக்கு
1. A மாத்திரம்
 2. B மாத்திரம்
 3. A யும் B யும்
 4. C மாத்திரம்
 5. A, B, D ஆகியன (.....)
05. பாலாஜி நிறுவனத்தின் பின்வரும் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. 2013.03.31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலாபம் யாது?
- 2012.04.01இல் உள்ளபடியான உரிமையாண்மை 600,000
- 2013.03.31இல் மொத்தச் சொத்துக்களும் மொத்தப் பொறுப்புக்களும் முறையே 900,000, 200,000 ஆகும். இக்கணக்காண்டு காலத்தினுள் மேற்கொண்ட பற்றுக்கள் 30,000
1. ரூ. 600,000
 2. ரூ. 500,000
 3. ரூ. 160,000
 4. ரூ. 130,000
 5. ரூ. 100,000 (.....)
06. சிக்காக்கோ நிறுவனம் 01.04.2010இல் 80,000/= இற்கு கொள்வனவு செய்யப்பட்ட மோட்டாரை 01.07.2012 இல் 60,000/= இற்கு விற்பனை செய்தது. பெ.தே.வீதம் 10% நிறுவனத்தின் நிதியாண்டு 31.12.2012இல் முடிவடைகின்றது. மோட்டார் விற்பனை மூலம் எதிர்பார்க்கும் இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு?
1. இலாபம் 2,000
 2. நட்டம் 4,000
 3. இலாபம் 18,000
 4. நட்டம் 2,000
 5. இலாபம் 4,000
07. 2012இல் மது மல்டிவிஷன் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட வகையான பொருட்களின் தொகுதி விபரம் பின்வருமாறு
- (இந்நிறுவனம் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இருப்புக்களை பெறுமதியிடுகின்றது)

பொருட் தொகுதி	அலகொன்றின் கிரயம்	உற்பத்தி அலகுகள்	விநியோக அலகுகள்	நிகர தேறத் பெறுமதி
A	15	15,000	10,000	12
B	10	12,000	8,000	15
C	20	18,000	13,000	15

இலங்கை கணக்கீட்டு நியமம் (LKAS - 2) இற்கு அமைய இருப்பின் பெறுமதி யாது?

1. 215,000
2. 175,000
3. 195,000
4. 235,000
5. 210,000

(.....)

08. சகானா நிறுவனத்தின் நிதிவருடம் 31.12.2012இல் முடிவடைகின்றது. இந்நிறுவனம் 30.06.2012இல் புதிய பொறி ஒன்றை 420,000 இற்கு கொள்வனவு செய்தது. இப்பொறி தொடர்பாக எழுந்த ஏனைய கிரயங்கள் வருமாறு

இறக்குமதித் தீர்வை	50,000/=
பொருத்துதல் செலவு	60,000/=
பராமரிப்புச் செலவு	10,000/=

இப்பொறியின் ஆயுட்காலம் 10 வருடங்களும் எஞ்சிய பெறுமதி 30,000/=உம் காணப்பட்டது. 31.12.2012 இல் இப்பொறியின் கிரயமும் பெறுமானத் தேய்வுத் தொகையும்

1. 530,000 50,000
2. 50,000 27,500
3. 530,000 60,000
4. 530,000 25,000
5. 500,000 50,000

(.....)

09. சிமாட் நிறுவனம் ஜெராட் நிறுவனத்திடம் இருந்து 250,000/= இற்கு பொருட்களை கொள்வனவு செய்தது. அதே நேரம் மங்களா நிறுவனத்திற்கு 350,000/= இற்கு பொருட்களை விற்பனை செய்தது. நிறுவன 15% பெறுமதிசேர் வரிக்கு நியமிக்கப்பட்ட நிறுவனமாகும். பெறுமதிசேர் வரிக்கு செலுத்திய தொகை 10,000/= ஆகும். மேற்படி நடவடிக்கைகள் காரணமாக கடன்பட்டோர், கடன்கொடுத்தோர், பெறுமதி சேர் வரிக் கணக்குகளில் காட்டும் தொகை

1. 250,000 350,000 5,000
2. 250,000 350,000 15,000
3. 287,500 402,500 5,000
4. 287,500 402,500 10,000
5. 287,500 402,500 15,000

(.....)

10. 2011.12.31சென்மதி காப்புறுதி 12,000 ஆக இருந்தது. 2012ம் ஆண்டு காசாக செலுத்தப் பட்டது. 180,000/= 2012.12.31இல் முற்பணக் காப்புறுதி 6,000/= எனின் இலாப நட்டக் கணக்கில் தாக்கல் செய்யப்பட வேண்டிய தொகை யாது?

1. 162,000
2. 172,000
3. 184,000
4. 156,000
5. 6,000

(.....)

11. உற்பத்தி நிறுவனமொன்றில் பொருட்களை உற்பத்தி செய்கின்றபோது நேரடியாகத் தொடர்புபட்ட கிரயம் மூலக்கிரயமாகும். இம்மூலக்கிரயத்தினுள் அடங்கும் கிரயம்

1. நேர்மூலப்பொருள், நேரில் கூலி, மேந்தலை
2. நேர்மூலப்பொருள், நேர்க்கூலி, நேர்ச்செலவு
3. நேர் மூலப்பொருள், நேர்க்கூலி, மேந்தலை
4. நேர் மூலப்பொருள், நேர்ச்செலவு, நேர்க்கூலி
5. மூலக்கிரயம், தொழிற்சாலை மேந்தலை

(.....)

12. ஒரு நிறுவனத்தின் கணக்கேடுகளில் இடம்பெற்ற வழக்கள் கீழே தரப்படுகின்றன. அவற்றில் வெளிக்காட்டா வழவினைக் கொண்ட தொகுதியினைத் தெரிவு செய்க.

- A - தளபாடம் திருத்துதல் 6,000/= தளபாடக் கணக்கில் பதியப்பட்டது.
B - வாடகை செலுத்தியது 600/= தொடர்பாக கணக்கேடுகளில் எதுவித பதிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
C - விற்பனைப் பேரேட்டு மீதி 4,000/= பரீட்சை மீதிக்கு எடுத்துச் செல்லப்படவில்லை.

D - காப்புறுதிக் கட்டணம் செலுத்தியது 700/= கணக்குகளில் இருமுறை பதியப்பட்டது.

E - மின்சாரக் கட்டணம் செலுத்தியது 800/= மின்சாரக் கணக்கில் மாத்திரம் பதியப்பட்டது.

1. ABE

2. ABD

3. ACE

4. ABC

5. ADE

(.....)

- பின்வரும் தகவல்களைக் கொண்டு 13, 14ம் வினாக்களுக்கு விடை தருக.

2013.03.31இல் காசேட்டின்படி வங்கிமீதி 27,000/= அன்றைய தின வங்கிக்கூற்றின்படி மீதி இம்மீதியுடன் இணங்கவில்லை. காரணங்கள்

1. ரவி என்பவர் வங்கியில் நேரடியாக 2,700/= வைப்பிலிட்டார். இது காசுப்புத்தகத்தில் இடம்பெறவில்லை.
2. காசேட்டில் வங்கிக்கட்டணம் 300/= காசோலைப் புத்தகக் கட்டணம் 250/=, காப்புறுதிக் கட்டணம் 1,250/=
3. பிறப்பிக்கப்பட்டு வழங்கப்பட்ட 6,050/= காசோலை மாற்றப்படவில்லை.
4. வைப்புச் செய்யப்பட்ட 4,300/= இன்னும் வசூலிக்கப்படவில்லை.
5. வைப்புச் செய்து மறுக்கப்பட்ட காசோலை 2,300/=

13. மேற்படி தரவுகளின் அடிப்படையில் காசுப்புத்தகத்தின் சீராக்கிய மீதி

1. 30,800
2. 25,600
3. 50,000
4. 40,300
5. 30,750

(.....)

14. 31.03.2013ம் திகதியில் உள்ள வங்கிக்கூற்றின்படி மீதி யாது?

1. 27,350
2. 23,250
3. 32,250
4. 32,750
5. 30,700

(.....)

15. சங்கரன்ஸ் நிறுவனத்தின் 31.12.2012இல் முடிவடைந்த ஆண்டிற்கான தகவல்கள் சில வருமாறு

	01.01.2012	31.12.2012
சரக்கிருப்பு	30,000	?
கடன்படுனர்	120,000	80,000

ஆண்டின்போது கொள்வனவு 430,000 கடன்பட்டோரிடம் பெற்ற காசு 560,000/= மொத்த இலாப எல்லை கொள்விலையில் 30% 2012 நவம்பரில் தீ விபத்தின் எஞ்சிய பெறுமானம் 10,000/= தீயினால் அழிவடைந்த சரக்கு யாது?

1. ரூபா 410,000
2. ரூபா 50,000
3. ரூபா 300,000
4. ரூபா 10,000
5. ரூபா 100,000

(.....)

16. வரையறுத்த மதுஷா கம்பனி 2011/2012 நிதியாண்டில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்திருந்தது. நிதியாண்டு இறுதி ஐந்தொகையில் இக்குத்தகை வாகனத்தைச் சொத்தாகக் காட்டவில்லை. இங்கு எவ் எண்ணக்கரு மீறப்பட்டுள்ளது.

1. அட்டுறு எண்ணக்கரு
2. பாதுகாப்பு எண்ணக்கரு
3. தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு
4. வரலாற்றுக்கிரய எண்ணக்கரு
5. தோற்றத்திலும் பார்க்க கருத்து முக்கியத்துவம்

(.....)

17. மிலேனியம் விளையாட்டுக் கழகத்தில் வருடாந்தம் 100/= அங்கத்துவக் கட்டணமாக செலுத்தும் 200 அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர். 2012ம் ஆண்டில் 2011ம் ஆண்டில் வருமதியாக இருந்த 2,000/= சந்தாக் கிடைத்தது. அதே நேரத்தில் 2013ம் ஆண்டிற்கு என 2012இல் கிடைத்த சந்தா 1500/= 2012இற்கு என 2011ம் ஆண்டு கிடைத்த சந்தா 2,600/= 2012ம் ஆண்டிற்கு வருமதியாகவுள்ள சந்தா 3,200/= இல் காசாக பெறப்பட்ட சந்தா தொகை யாது?

1. ரூபா 18,000
2. ரூபா 20,000
3. ரூபா 17,700
4. ரூபா 16,700
5. ரூபா 18,700

(.....)

18. வரையறுக்கப்பட்ட இந்திரன் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு செலுத்திய சம்பளம் 90,000 ஆகும். தொழிலாளர் பங்களிப்பு 10%. தொழில்துறர் பங்களிப்பு 15%. இலாப நட்டக் கணக்கிற்கும் ஊழியர் சேமலாப நிதியக் கணக்கிற்கும் தாக்கல் செய்யப்பட வேண்டிய தொகை யாது?
1. ரூ. 90,000, ரூ. 15,000
 2. ரூ. 11,500, ரூ. 25,000
 3. ரூ. 100,000, ரூ. 25,000
 4. ரூ. 145,000, ரூ. 15,000
 5. ரூ. 100,000 , ரூ. 10,000
- (.....)
19. நியூ செலக்சன் நிறுவனத்தின் கிடைப்பனவு வழங்கல் தொடர்பான தகவல் வருமாறு
- 1.1.2013 இல் பெறுவனவு 400 அலகு 10/= வீதம்
 10.1.2013 இல் பெறுவனவு 100 அலகு 8/= வீதம்
 20.1.2013 இல் விநியோகம் 450 அலகுகள்
- FIFO முறையில் நிறுவனத்தில் இறுதியில் காணப்படும் இருப்பின் பெறுமதி
1. ரூபா 4,000
 2. ரூபா 800
 3. ரூபா 4,800
 4. ரூபா 500
 5. ரூபா 400
- (.....)
20. சம்பளப்பட்டியலில் குறிக்கப்படும் ஊழியரின் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் பற்றிய தகவலைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூலம் யாது?
1. நியமனக்கடிதம்
 2. வேலைப் பத்திரம்
 3. கையொப்பப் புத்தகம்
 4. அமுலாக்கச் சட்ட மூலம்
 5. முகாமையின் தீர்மானம்
- (.....)
21. நிதியறிக்கையிலுக்கான எண்ணக்கரு சட்டகத்தினை (conceptual frame work) விருத்தி செய்வதற்குரிய காரணங்கள் பின்வருவனவற்றுள் எது?
1. கணக்கீட்டு நியமங்களை விருத்தி செய்வதற்கான அடிப்படையை வழங்குவதற்கு
 2. நிதிக்கூற்றுக்களை பயன்படுத்துவோர் அதனைச் சிறந்த முறையில் விளங்கிக்கொள்ள உதவுவதற்கு
 3. பொருத்தமான கணக்கீட்டு நியமங்கள் இல்லாத நிலையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு
 4. நிதித்தகவல்களின் தரத்தினை உயர்த்துவதற்கான கோட்பாட்டு அடிப்படையை வழங்குவதற்கு
1. A, B ஆகியன மாத்திரம்
 2. C, D ஆகியன மாத்திரம்
 3. A, B, D ஆகியன மாத்திரம்
 4. A, B, C ஆகியன மாத்திரம்
 5. A, B, C, D ஆகியன எல்லாம்
- (.....)
22. பின்வருவனவற்றுள் நிதியிட்ட நடவடிக்கை மூலமான காசுப்பாய்ச்சல் என்பதனுள் அடங்குவது
1. கடன்கொடுத்தோருக்கு கொடுத்த காசு
 2. வரி செலுத்தியது
 3. நிர்வாகச் செலவு கொடுத்தது
 4. முதலீடு விற்பனை
 5. பங்கு வழங்கல்
- பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி 23-25 வரையான வினாக்களுக்கு விடையளிக்குக.
- மறுகட்டளைத் தொகுதி – 5000
 ஆகக்குறைந்த பாவனை – 100 அலகு
 கூடிய பாவனை – 400
 ஆகக்குறைந்த முதன்மைக் காலம் 10 வாரம்
 ஆகக்கூடிய முதன்மைக் காலம் 20 வாரம்
23. மறுகட்டளையிடும் மட்டம் யாது?
1. 5000
 2. 6000
 3. 7000
 4. 8000
 5. 5400
- (.....)
24. உச்ச இருப்பு மட்டம் யாது?
1. 10000
 2. 9000
 3. 12000
 4. 8000
 5. 5000
- (.....)

25. ஆகக்குறைந்த இருப்பு மட்டம் யாது?

1. 4350 2. 4250 3. 5000 4. 8000 5. 4150 (.....)

26. பங்குடமை ஒன்றின் பங்காளர் நடைமுறைக் கணக்கு தொடர்பான பிழையான கூற்று

1. நிலையான மூலதனக் கணக்கை பேணிவரும்பொழுது பங்காளர்களுக்கு உரித்தான அனைத்து உரிமைகளையும் பதிவு செய்து வைத்திருக்கும் கணக்கு
2. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பங்குடமையிலிருந்து பங்காளர் திருப்பிப் பெறக்கூடிய தொகையைக் காட்டிநிற்கும் கணக்கு.
3. பங்காளர்களின் உரிமைகளில் தினந்தோறும் நிகழும் மாற்றங்கள் பதிவு செய்யும் கணக்கு
4. பங்காளர் மூலதனத்திற்கு மேலதிகமாக வழங்கும் கடன், முற்பணம் போன்றவைகள் பதிவு செய்து வைத்திருக்கும் கணக்கு
5. மூலதனக் கணக்கை நிலையானதாகப் பேணிக்கொண்டு வரும்போது தயாரிக்கும் கணக்காகும்

(.....)

27. பின்வரும் கூற்றுக்களில் சரியானதை தெரிவு செய்க.

- அ) நடைமுறைச் சொத்துக்களின் பெறுமதியில் அரைவாசிக்கும் மேலாக வியாபார பண்டங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக விளைவு விகிதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
- ஆ) பங்கு வழங்கலினால் காசு பெறப்படும்போது விளைவு விகிதம் அதிகரித்துக்காணப்படும்.
- இ) கடனடிப்படையில் மீள் விற்பனைக்கான பண்டங்கள் கொள்வனவு செய்யப்படுமாயின் நடப்பு விகிதத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
- ஈ) கடன்பட்டோரிடம் இருந்து காசு பெறப்பட்ட தடவைகளை அறிவதற்கு கடன் சேகரிப்புக் காலம் பயன்படுத்தப்படும்.

உ) வட்டிக் காப்பு விகிதம் ஒரு நிதி உறுதித் தன்மை விகிதமாகும்.

1. அ, ஈ
2. அ, இ, உ
3. ஆ, இ, உ
4. இ, ஈ
5. அ, ஆ, இ

(.....)

28. வரையறுக்கப்பட்ட முகமது கம்பனியின் ஏடுகளில் உள்ளபடி நிதியாண்டு முடிவில் வரிகழிக்க முன் இலாபத்தில் 30% வருமான வரியாகச் செலுத்தப்படுகின்றது. 2013.03.31இல் முடிவடைந்த நிதியாண்டு தொடர்பில் வருமானக் கூற்றில் வெளிப்படுத்திய வருமான வரி கணிப்பு வருமாறு

	ரூபா ('000)
வருமான வரி	1,800
(-) மிகை வரி ஏற்பாடு	(80) 1720
பரீட்சை மீதியில் உள்ளபடி வருமான வரியாகச் செலுத்திய காசு	1,780
இதில் 2010/2011	580
2011/2012	1,200
	<u>1,780</u>

நிதிக் கூற்றுக்கள் தயாரித்த பின்னர் பின்வரும் தவறு அறியப்பட்டது. நிதியாண்டில் பங்கு வழங்கல் தொடர்பாக ஏற்பட்ட செலவு 200,000/=. வருமானக் கூற்றில் காட்டாது உரிமை மாற்றக்கூற்றில் பதியப்பட்டிருந்தது. இத்தவறைத் திருத்திய பின்னர் 2012.03.31இல் வரி கழித்த பின் இலாபமும் ஐந்தொகையில் பொறுப்பாகக் காட்டப்படும் வருமான வரி ஏற்பாட்டுத் தொகையும் முறையே

1. ரூபா 5,800,000 460,000 2. ரூபா 4,080,000 520,000
3. ரூபா 4,140,000 540,000 4. ரூபா 4,340,000 460,000
5. ரூபா 4,200,000 540,000

29. லூக்கா நிறுவனத்தின் 2013.03.31இல் முடிவடைந்த வருடத்திற்கான தகவல்கள் சில வருமாறு

சோடா ஒன்றின் விற்பனை விலை	ரூ. 30
சோடா ஒன்றின் மாறும் செலவு	ரூ. 12
நிலையான செலவு	ரூ. 10,000

குறிப்பிட்ட 2,000 சோடாக்கள் உற்பத்தி செய்யப்பட்டன. மேற்கரப்பட்டவை தொடர்பில் பின்வருவனவற்றுள் சரியானதைத் தெரிவு செய்க.

சோடா ஒன்றிற்கான பங்களிப்பு

2,000 சோடா விற்பனை மீதான இலாபம்

- | | |
|------------|-------------|
| 1. ரூபா 30 | ரூபா 8,000 |
| 2. ரூபா 12 | ரூபா 18,000 |
| 3. ரூபா 18 | ரூபா 10,000 |
| 4. ரூபா 18 | ரூபா 8,000 |
| 5. ரூபா 12 | ரூபா 8,000 |

30. வரையறுத்த ராஜா பொதுக் கம்பனி மோட்டார் வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்திருக்கின்றது. அந்த மோட்டாரின் கிரயம் 400,000 இந்த இயந்திரம் 20% பெ.தேய்வுக்கு உட்படுத்த முடியும். வருடாந்த நிகர காகப்பாய்ச்சல் 100,000/= மீளச் செலுத்தும் காலம் எவ்வளவாக இருக்கும்?

- | | | |
|----------------|----------------|----------------|
| 1. 4 வருடங்கள் | 2. 5 வருடங்கள் | 3. 3 வருடங்கள் |
| 4. 6 வருடங்கள் | 5. 1 வருடம் | |

• 31-40 வரையுள்ள வினாக்களுக்குச் சுருக்கமான விடை தருக.

31. பின்வரும் அட்டவணையிலுள்ள வெற்றிடங்களைப் பூர்த்தி செய்க.

நிலையான சொத்து	பெ.தேய்வு ஏற்பாடு	விற்பனை விலை	கொள்விலை	இலாபநட்டக் கணக்கு
மோட்டார் வாகனம்	60,000	16,000	200,000	
தளபாடம்	30,000	80,000		(3,000)

32. பின்வரும் கொடுக்கல் வாங்கல்களுக்கான பிரதான கணக்கீட்டு எண்ணக்கருவினைக் குறிப்பிடுக.

கொடுக்கல் வாங்கல்	பிரதான கணக்கீட்டு எண்ணக்கரு/ எண்ணக்கருக்கள்
-------------------	---

- | | |
|---|-------|
| 1. பண்டங்கள் கடனுக்கு விற்பனை செய்யப்பட்டது | |
| 2. நிறுவனப் பாவனைக்கான மோட்டார் வாகனத்திற்கு வருடத்திற்கு கிரயத்தில் 10% தேய்விடப்படுகின்றது. | |

33. 1.1.2012இல் மூலப்பொருள் இருப்பு 12,750/= மூலப்பொருள் கொள்வனவு 97,250/= 31.12.2012இல் மூலப்பொருள் இருப்பு 10,000 நேர்க்கூலி பயன்படுத்திய மூலப்பொருள் கிரயத்தில் 50% மேந்தலைக் கிரயம் முதற் கிரயத்தில் 20% எனின் மேந்தலைக் கிரயத்தின் பெறுமதி யாது?

.....

34. வருமானப் பெறுவனவுகள், மூலதனப் பெறுவனவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உதாரணம் தருக.

.....

35. தொழில்சார் கணக்கீட்டு நிறுவனங்களின் தொழிற்பாடுகள் இரண்டு தருக.

.....

36. ஏற்பாடுகளுக்கும், ஒதுக்கங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்குக.

37. பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமப்பாட்டுப் புள்ளியில் ஏற்படும் தாக்கங்களை (அதிகரிப்பு, குறைதல், மாற்றமில்லை) எனக் குறிப்பிடுக.

சமப்பாட்டுப் புள்ளியில் ஏற்படும் தாக்கம்

1. விற்பனைத் தொகையில் அதிகரிப்பு

2. விற்பனை விலையில் அதிகரிப்பு

38. சம்பளப் பட்டியல் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நான்கு மூல ஆவணங்களைத் தருக.

1. 2.

3. 4.

39. உற்பத்திக் கம்பனியொன்றின் ஏட்டில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு விபரம் உற்பத்தித் திணைக்களம் சேவைத் திணைக்களம்

	X	Y	Z	பராமரிப்பு
பாதிட்ட மேந்தலை	300,000	130,000	150,000	30,000
இயந்திர மணித்தியாலம்	1,500	1,000	500	-
ஊழிய மணித்தியாலம்	20,000	10,000	5,000	5,000

மேலதிக தகவல்கள்

பராமரிப்புத் திணைக்களத்தின் மேந்தலைகள் இயந்திர மணித்தியால அடிப்படையில் உற்பத்தித்திணைக்களங்களுக்கிடையில் மீளப் பங்கீடு செய்க, மீளப் பங்கீடு செய்த பின் ஒவ்வொரு உற்பத்தித் திணைக்களங்களின் மொத்தக் கிரயத்தினைத் தருக

1. உற்பத்தித் திணைக்களம் X இன் மொத்தக் கிரயம்

2. உற்பத்தித் திணைக்களம் Y இன் மொத்தக் கிரயம்

3. உற்பத்தித் திணைக்களம் Z இன் மொத்தக் கிரயம்

40. ஒரு தனித்த பொருள் கொள்வனவு விநியோகம் என்பவற்றில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றின் இருப்பிற்காக மொத்த செலவுஇருப்பு பேணுதல் செலவும், கட்டளையிடல் செலவும் ஆகும். குறித்த ஒரு வருடத்தில் இருப்பு மட்டம் பேணும் வரைபடம் ஒன்றில் எடுக்கப்பட்ட தகவல்கள்

கட்டளைகள் எண்ணிக்கை 60 ஆக காணப்படும் நிலையில் கட்டளைத் தொகை 300 அலகுகள் ஆகும். இந்நிலையில் இருப்பு பேணல் செலவு 1,350/= உம் இருப்பிற்கான மொத்தச்செலவு 3,750/= ஆகும். தரப்பட்ட தகவல்களுக்கேற்ப

1. வருடாந்த கேள்வித் தொகை


2. EOQ (சிக்கன கட்டளைத் தொகை)

• 41, 42ம் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு கீழ் தரப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துக.

2013.03.31இல் முடிவடைந்த ஆண்டில் எடுக்கப்பட்ட நிதித் தகவல்கள்

10% முன்னுரிமைப் பங்கு மூலதனம்	90,000
12% தொகுதிக்கடன்	200,000
கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம்	400,000
நிறுத்தி வைத்த வருமானம்	180,000
நடைமுறைப் பொறுப்பு	120,000
2013.03.31இல் இருப்பு	30,000
திரவ விகிதம்	1:1

41. 1. இணைப்பு விகிதம்
 2. நடைமுறைச் சொத்து
42. 1. கம்பனியால் உழைக்கப்பட்ட வரி கழித்த பின் இலாபம்
 2. மொத்த சொத்து மீதான வருவாய் வீதம்
43. பொருளொன்றை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் சமப்பாட்டுப் புள்ளி வரைபடம் உமக்கு தரப்படுகின்றது.



1. அலகொன்றிற்கான விற்பனை விலை
 2. அலகொன்றிற்கான மாறும் கிரயம்
44. பங்குடமையில் இலாப பகிர்வு வீதம் மாற்றமடையக்கூடிய இரண்டு சந்தர்ப்பங்களைத் தருக.
 1.
 2.
45. கழகமொன்றின் ஆயுட்கால அங்கத்துவக் கட்டணத்திற்காக கணக்கீட்டு முறை இரண்டினைக் குறிப்பிடுக.
 1.
 2.
- 46 – 50 வரையான வினாக்களுக்கு பின்வரும் அட்டவணைவிலுள்ள வெற்றிடங்களைப் பூர்த்தி செய்க.

நடவடிக்கை	காசுக்	1.1.2012	31.12.2012	1.1.2012	31.12.2012	இலாப நட்டக்
	கொடுப்பனவு	அட்டுறு	அட்டுறு	முற்பணம்	முற்பணம்	க/குக்குரியது
46. சம்பளம்	80,000	5,000	8,000	இல்லை	இல்லை	
47. வாடகை		6,000	இல்லை	இல்லை	4,000	40,000
48. பெற்ற தரகு	18,000	இல்லை	இல்லை	2,000		16,000
நிலையான சொத்து	பெ.தே.ஏற்பாடு	விற்பனை	விலை	கொ.வி	இ.நட்டக்	கணக்கு
49. மோட்டார் வாகனம்	60,000	160,000	200,000			
50. தளபாடம்	30,000	80,000				(3,000)

கணக்கியல்

1	-	3
2	-	5
3	-	1
4	-	4
5	-	4
6	-	4
7	-	3
8	-	4
9	-	3
10	-	1

வினாத்தாள் I

11	-	4
12	-	2
13	-	2
14	-	1
15	-	2
16	-	5
17	-	3
18	-	2
19	-	5
20	-	2

விடைகள்

21	-	1
22	-	5
23	-	4
24	-	3
25	-	2
26	-	4
27	-	3
28	-	3
29	-	4
30	-	1

31. 20,000 இலாபம் 120,000 கொள்விலை
32. தேறல் எண்ணக்கரு / அட்டுறு எண்ணக்கரு
இணைத்தல் எண்ணக்கரு
33. 30,000
34. காசு விற்பனை, பெற்ற தரகு
முதலீட்டு விற்பனையால் பெற்ற காசு, நிலையான சொத்து
விற்பனையால் பெற்ற காசு
35. நியமங்களை வெளியிடல்
கணக்கறிக்கைகளைக் கணக்காய்வு செய்தல்.
36. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நட்டங்களுக்காக அல்லது பொறுப்புகளுக்காக இலாபத்திலிருந்து மேற்கொள்ளப்படும் ஓர் தொகையே ஏற்பாடாகும். எதிர்காலத் தேவைகளுக்காக இலாப நட்டப் பகிர் கணக்கில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் தொகையே ஒதுக்கீடாகும்.
37. 1. மாற்றமில்லை 2. குறையும்
38. நியமனக் கடிதம்
நேர அட்டவணை
சம்பள அதிகரிப்பு சான்றிதழ்
சுற்று நிருபம்
39. 1. 315,000 2. 140,000
3. 155,000
40. 1. 18,000 அலகுகள் 2. 400 அலகுகள்
41. 1. 1:2 2. 150,000/=
42. 1. 108,000/= 2. 16.92%
43. 1. 20/= 2. 10/=
44. 1. புதிய பங்காளர் சேரல் 2. பங்காளர் விலகல்
3. பங்குடமை இணைப்பு
45. 1. பெறப்பட்ட முழு ஆயுட்கால சந்தாவையும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய வருமானமாகக் கொள்ளல்.
2. ஆயுட்கால சந்தாவின் ஒரு பகுதியை வருமானமாகவும் மிகுதியை ஐந்தொகையில் பொறுப்பாக
46. 78,000
47. 50,000
48. 4,000
49. 20,000 இலாபம்
50. 120,000 கொள்விலை